


சிங்கப்பூரை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதில் உங்களின் பங்கு என்ன?



எஸ்ஜி பாதுகாப்பை ஒன்றிணைந்து
வைத்திருப்போம்.

இந்த சிற்றேட்டில் உள்ள முக்கியமான செய்திகளை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.



SGSECURE
STAY ALERT. STAY UNITED. STAY STRONG.

பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாகவே உள்ளது

ஒருவேளை அது என்பது அல்ல, ஆனால் எப்போது என்பதுதான் விஷயம். நமது பதில் மிக முக்கியமானது. நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். அதோடு, சிங்கப்பூரை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க நமது பங்கை ஆற்ற வேண்டும்.



சிங்கப்பூர் பயங்கரவாதிகளின் இலக்கு என்று அறியப்படுகிறது.



சுய-தீவிரமயமாக்கல், தனியாக செயல்படும் பயங்கரவாதிகள் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளனர்.



எஸ்ஜி பாதுகாப்பு இயக்கம் என்பது பயங்கரவாதத்திற்கு நமது சமூகத்தின் பதில்

எஸ்ஜி பாதுகாப்பு என்பது ஒரு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கும் அதைச் சமாளிப்பதற்கும் சமூகத்தை உணர்வித்தல், பயிற்றுவித்தல் மற்றும் அணிதிரட்டுதலுக்காக 2016 முதல் தொடங்கப்பட்ட ஒரு தேசிய இயக்கமாகும். பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு விடையறுக்கும் வகையில், ஒட்டுமொத்த சிங்கப்பூரும் ஒன்றிணைந்து, நம் வாழ்க்கை முறையைப் பாதுகாக்கும் விதம் இதுவாகும்.

உங்கள் பங்கு என்ன?



சிறு பாத்திரம் என்று எதுவும் இல்லை. அமைதியான காலத்திலும் நெருக்கடியான காலத்திலும் அனைவரும் பங்கு வகிக்க முடியும். உங்கள் பங்கை இப்போது கண்டுபிடிக்க QR குறியீட்டை ஸ்கேன் செய்யுங்கள்!



கவனியுங்கள்



உண்மையான நண்பன்



காப்பாளர்



உயிர் காப்பான்



உண்மையைச் சரிபார்ப்பவர்



ஒன்றுசேர்ப்பவர்

நமது ஒற்றுமையே நமது பலம்

நாம் ஒன்றாக வலுவாக இருக்கிறோம். பல ஆண்டுகளாக நாம் கட்டியெழுப்பிய சமூகக் கட்டமைப்பைப் பாதுகாக்க நமது பங்களிப்பைச் செய்வோம். ஒன்றாக, நாம் தொடரலாம்:



நமது சக சிங்கப்பூரர்கள் மீதான நம்பிக்கையைப் மரியாதையையும் ஆழப்படுத்துங்கள்.



நமது நண்பர்களின் பல்வேறு கலாச்சாரங்கள், இனங்கள் மற்றும் மத நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.



அண்டை வீட்டாருடன் நல்லிணைப்பில் இருங்கள், ஒருவருக்கொருவர் உதவுங்கள், அனுசரித்து செல்லுங்கள்.

கவனமுடன் இருங்கள்

கண்விழிப்பு


பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நீங்கள் எவ்வாறு உதவலாம்?

சந்தேகத்திற்கிடமான நடத்தை மற்றும் பொருட்களைக் கண்டறிதல்



கூர்ந்து கவனிப்பவராக, சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் புகாரளிப்பதன் மூலம் நீங்கள் முக்கியப் பங்கை வகிக்க முடியும். எதையும் கவனியுங்கள்...

அசாதாரணமான, ஒழுங்கற்ற, விசித்திரமான, வழக்கத்துக்கு மாறாக



கட்டுரைகள்

- கவனிக்கப்படாதப் பொருட்கள்
- அசாதாரண வாசனையை வெளியிடும் பொருட்கள்
- கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கின்றன



நடத்தை

- சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவது
- சந்தேகத்திற்கிடமான புகைப்படம் எடுத்தல் மற்றும் / அல்லது பாதுகாப்பு வசதிகளை காணொளி எடுத்தல் (எ.கா. சிசிடிவி கேமராக்கள்)
- ஒரு பொருளை மறைக்க தோன்றும் அளவுக்கு அதிக பெரிய ஆடைகளை அணிவது
- வினோதமான கேள்விகள் கேட்பது



வாகனங்கள்

- வாகனம் வேகத்தைக் குறைக்காமல் கூட்டத்தை நோக்கிச் செல்கிறது
- வாகனம் திரும்பத் திரும்ப அந்தப் பகுதியைச் சுற்றி வருவது
- வாகனம் தெரியாத சரக்குகளை அதிகமாக ஏற்றி இருப்பது
- வாகனத்திற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பது

கவனமுடன் இருங்கள்

கண்விழிப்பு


பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நீங்கள் எவ்வாறு உதவலாம்?

தீவிரமயமாக்கலின் அறிகுறிகளை கண்டறிதல்



ஒரு உண்மையான நண்பனாக, கீழே உள்ள தீவிரமயமாக்கலின் அறிகுறிகளை அடையாளம் காணவும். குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றைக் காட்டினால், ISD ஐ 1800-2626-473 எண்ணில், காவல்துறை (1800-255-0000) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது எஸ்ஜி பாதுகாப்பு செயலி மூலம் அறிக்கையைச் சமர்ப்பிக்கவும். 1800-774-774-7 என்ற எண்ணில் மத மறுவாழ்வுக் குழு (RRG) உதவி எண்ணையும் நீங்கள் அழைக்கலாம்.

அவர்கள் தங்களுக்கு அல்லது பிறருக்கு தீங்கு விளைவிப்பதற்கு முன்பதாக நாம் அவர்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைக்கச் செய்யலாம்.



தீவிர வாத வலைத்தளங்களில் அடிக்கடி உலாவுதல்



சமூக ஊடகங்களில் தீவிரவாதக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது/ ஆதரவு தெரிவிப்பது, பயங்கரவாதிகளுக்கு/ பயங்கரவாதக் குழுக்களுக்குப் பாராட்டுகளை வெளிப்படுத்துதல் / வன்முறையை உபயோகித்தலுக்குப் பாராட்டுதல்



நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தீவிரவாதக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது



பிற இனங்கள் அல்லது மதங்களைச் சேர்ந்தவர்கள் மீது தவறான எண்ணம் அல்லது வெறுப்பை ஊக்குவிக்கும் கருத்துக்களை வெளியிடுதல்



வெளிநாட்டில் அல்லது சிங்கப்பூரில் வன்முறைச் செயல்களில் பங்கேற்கும் நோக்கத்தை வெளிப்படுத்துதல்



வன்முறைச் செயல்களில் ஈடுபட மற்றவர்களைத் தூண்டுதல்



எங்கள் வளங்களின் தொகுப்பைப் (தமிழ்) பதிவிறக்க QR குறியீட்டை ஸ்கேன் செய்து, தீவிரமயமாக்கப்பட்ட குடும்பம் அல்லது நண்பருக்கு எப்படி உதவுவது என்பதை அறியவும்



உறுதியாக இருங்கள்

மீள்தன்மை

பயங்கரவாதத் தாக்குதலின் போது நீங்கள் என்ன செய்ய முடியும்?



ஒரு காப்பாளராக, பயங்கரவாத தாக்குதல் ஏற்பட்டால் இந்த 3 முக்கியமான படிகளை நினைவில் கொள்ளுங்கள்.



ஓடுதல்

பாதுகாப்பான வழியைக் கருத்தில் கொண்டு, தாக்குபவர்களின் பார்வையிலிருந்து விலகிச் செல்ல விரைவாகவும் அமைதியாகவும் செல்லவும். சரணடையவோ அல்லது பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்கவோ வேண்டாம். மற்றவர்கள் உங்களுடன் வெளியேறுமாறு வலியுறுத்துங்கள். உங்கள் உடமைகளை விட்டு விடுங்கள்.

ஒளிந்து கொள்ளுதல்

கண்ணுக்கு தெரியாமல் மறைந்து இருங்கள். தாக்குபவர்கள் அணுகுவதைத் தடுக்க, கதவுகளுக்குப் பின்னால் மேஜைகள் போன்ற கனமான பொருட்களை வைக்கவும். கதவுகளிலிருந்து விலகிச் செல்லுங்கள். மிகவும் அமைதியாக இருங்கள் மற்றும் உங்கள் கைபேசியை ஓசையற்ற பயன்முறைக்கு மாற்றவும்.



சொல்லுதல்

அவ்வாறு செய்வது பாதுகாப்பானது என்றால், 999 என்ற எண்ணில் காவல்துறையை அழைக்கவும். பேசுவது பாதுகாப்பற்றதாக இருந்தால் 70999 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும். உங்கள் இருப்பிடம் மற்றும் தாக்குபவர்கள் பற்றிய விவரங்களை வழங்கவும். காவல்துறைக்குக் கூடுதல் தகவல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழங்க எஸ்ஜி பாதுகாப்பு செயலியைப் பயன்படுத்தவும்.

உறுதியாக இருங்கள்

மீள்தன்மை

பயங்கரவாதத் தாக்குதலின் போது நீங்கள் என்ன செய்ய முடியும்?



ஓர் உயிர்காப்பாளராக, நீங்கள் ஒரு பயங்கரமான தாக்குதலிலிருந்து மறைந்திருக்கும் போது, அடிபட்ட ஒருவருக்கு இரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டால், இந்த 3 படிகளைப் பின்பற்றவும்:



அழுத்திப் பிடித்தல்

கைக்குட்டை அல்லது துணி போன்ற பொருட்களைப் பயன்படுத்தி இரத்தப்போக்கை நிறுத்த காயத்தின் மீது நேரடியாக அழுத்தவும். (இரத்தப்போக்கு நிற்கவில்லை என்றால், கட்டுப் போடவும்).



கட்டுதல்

அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்க கழுத்து டைட், பெல்ட் அல்லது பையின் கயிறு போன்ற பொருட்களைப் பயன்படுத்தி குறைந்தது காயத்தின் 5 செ.மீ மேல் கட்டுப் போடவும். இது கைகால்களுக்கு மட்டுமே பொருந்தும். (இரத்தப்போக்கு இன்னும் நிற்கவில்லை என்றால், விண்ட்லாஸ் நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்).

விண்ட்லாஸ் டெக்னிக்

இரத்தப்போக்கு தொடர்ந்தால் கூடுதல் நடவடிக்கைகளைக் கையாளலாம்



1 முதுல் கட்டுக்கு குறைந்தது 5 செ.மீ மேல் இன்னொரு கட்டுப் போடவும்



2 இரண்டாவது கட்டில் ஒரு குச்சியை (பேனா அல்லது மரக் குச்சி) வைத்து குச்சியைச் சுற்றிக் கட்டவும்



3 இரத்தப்போக்கு நிற்கும் வரை குச்சியை ஒரு திசையில் திருப்பவும்



4 முடிச்சுப் போட்டு குச்சியைப் பாதுகாக்கவும்



சொல்லுதல்

காயம் மற்றும் நீங்கள் காயத்தை கட்டிய நேரம் பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை SCDF அவசரகால பதிலளிப்பவர்களிடம் தெரிவிக்கவும்.

உங்கள் மீது தேவையற்ற கவனம் ஏற்படாமல் மற்றும் பாதுகாப்பாக இருக்கும் போது மட்டுமே மற்றவர்களுக்கு உதவுங்கள்


ஒற்றுமையாக இருங்கள்

ஒருங்கிணைப்பு

பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக ஒற்றுமையாக இருப்பதே நமது சிறந்த தற்காப்பு



ஒன்றிணைப்பவராக அல்லது உண்மைச் சரிபார்ப்பவராக இருக்குமாயின், பின்வருவனவற்றின் மூலம் உங்கள் பங்கை நீங்கள் ஆற்றலாம்:



அமைதியாக இருங்கள்

தகவல்களைத் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்

காவல்துறை இணைய தளம் அல்லது முகநூல் பக்கம், அரசாங்க செய்தி வெளியீடுகள் மற்றும் எஸ்ஜி பாதுகாப்பு பயன்பாடு போன்ற அதிகாரப்பூர்வ ஆதாரங்களிலிருந்து சமீபத்திய தகவல் மற்றும் ஆலோசனைகளைக் கண்டறியவும்.

வதந்திகளைப் பரப்ப வேண்டாம்

ஊகிக்க வேண்டாம்

பீதி அல்லது பயத்தை ஏற்படுத்தும் சரிபார்க்கப்படாத வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை இடுகையிடவோ அல்லது பகிரவோ வேண்டாம். பயங்கரவாத சம்பவங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலுடன் விழிப்பூட்டல்களைப் பெற எஸ்ஜி பாதுகாப்பு செயலியைப் பதிவிறக்கவும். தேசிய நூலக வாரியத்தின் (NLB) S.U.R.E திட்டத்தின் மூலம் தகவல் அறிவாற்றல் பற்றி மேலும் அறியலாம். மேலும் தகவலுக்கு, <https://sure.nlb.gov.sg> ஐப் பார்வையிடவும்.



மற்றவர்கள் பற்றி அக்கறை கொள்ளுங்கள்

தினசரி வழக்கங்களுக்குத் திரும்ப மற்றவர்களுக்கு உதவுங்கள்

உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களை முடிந்தவரை விரைவில் தங்கள் அன்றாட வழக்கங்களுக்குத் திரும்ப உற்சாகப்படுத்தவும்.

தயாராகவும் ஒற்றுமையாகவும் இருங்கள்

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள், இனங்கள் மற்றும் மதப் பழக்க வழக்கங்களைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலமும், அவசரகாலத் தயார் நிலைத் திறன்களுடன் நம்மைச் சித்தப்படுத்திக் கொள்வதன் மூலமும் நமது சமூகக் கட்டமைப்பைப் பாதுகாக்க நமது பங்கைச் செய்வோம். தயாராகவும் ஒற்றுமையாகவும் இருங்கள்!

பயிற்சி வாய்ப்புகள்

அவசியமான அவசரகால தயார்நிலை அறிவு, முதல்துதவி, CPR-AED நடைமுறைகள், தீ பாதுகாப்பு மற்றும் வெளியேற்றும் நடைமுறைகள் ஆகியவற்றுடன் உங்களைச் சித்தப்படுத்துவதற்கு ரெஸ்பான்டெர்ஸ் பிளஸ் திட்டத்திற்கு (RPP) பதிவு செய்யவும். உங்களுக்கு அருகிலுள்ள நான்கு SCDF பிரிவு தலைமையகங்களில் ஒன்றை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். RPP அனைத்து பொதுமக்களுக்கும் எந்த கட்டணமும் இல்லாமல் கிடைக்கும்.



SCDF பிரிவு
தலைமையகம்

முகவரி

தொடர்பு
எண்

1ஆவது பிரிவு	3 Queensway, Singapore 149073	6471 7429
2ஆவது பிரிவு	1 Tampines Industrial Ave 3, Singapore 528777	6587 8333
3ஆவது பிரிவு	533 Yishun Industrial Park A, Singapore 768774	6852 2816
4ஆவது பிரிவு	80 Bukit Batok Rd, Singapore 658072	6314 6913

நமது வளமான மதப்
பன்முகத்தன்மையைக் கண்டறியவும்
பன்முகத்தன்மை கேலரியில் ஒத்திசைவு

இன மற்றும் மத நல்லிணக்க வட்டங்கள்
பற்றி அறியவும்



மிகச் சிறு பாத்திரம் என்று எதுவும் இல்லை.

ஒவ்வொரு சிறிய செயலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்!

நீங்கள் எந்தப் பாத்திரமாக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் கண்டறிந்தாலும், எஸ்ஜி பாதுகாப்பு பதிலளிப்பவராக பதிவுசெய்து எஸ்ஜி பாதுகாப்பு இயக்கத்தில் ஈடுபட உங்களை ஊக்குவிக்கிறோம்.



எஸ்ஜி பாதுகாப்பு பதிலளிப்பவராக பதிவு செய்யவும்
எஸ்ஜி பாதுகாப்பு பயன்பாட்டைப் பதிவிறக்கி, 'பதிலளி' பக்கம் வழியாக எஸ்ஜி பாதுகாப்பு பதிலளிப்பாளராகப் பதிவு செய்யவும். உயிர் காக்கும் திறன்களில் முன் நிபந்தனைகள் அல்லது முன் சான்றிதழ் தேவையில்லை.



ஆண்ட்ராய்டு



IOS

உங்கள் பாத்திரத்தை வகிக்கவும்!



நீங்கள் ஒரு கவனிப்பு அல்லது உண்மையான நண்பனாக இருந்தால்:

எஸ்ஜி பாதுகாப்பு செயலி மூலம் அதிகாரிகளுக்குச் சந்தேகத்திற்கிடமான பொருட்கள்/நடத்தைகள் அல்லது தீவிரமயமாக்கலின் அறிகுறிகளைப் புகாரளிக்கவும்.



நீங்கள் ஒரு காப்பாளர் அல்லது உயிர் காப்பாளராக இருந்தால்:

மாறடைப்பு அல்லது சிறு தீ விபத்து போன்ற அவசர நிலைகளுக்கு உதவுங்கள். உயிர் காக்கும் திறன்களுடன் (எ.கா. CPR/AED, முதலுதவி, அடிப்படை தீ தடுப்பு, உளவியல் முதலுதவி) உங்களைச் சித்தப்படுத்துங்கள்.



நீங்கள் ஓர் உண்மை சரிப்பார்ப்பாளர் அல்லது ஒன்று சேர்ப்பவராக இருந்தால்:

வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பாதுகாப்பு சம்பவங்கள் பற்றிய சரிபார்க்கப்பட்ட தகவலை மட்டுமே பெறவும். நிதானமாக இருங்கள், வதந்திகளைப் பரப்பாதீர்கள், மற்றவர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

மிகச் சிறு பாத்திரம் என்று எதுவும் இல்லை.

ஒவ்வொரு சிறிய செயலும்
ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்!



ஆண்ட்ராய்டு



IOS

எஸ்ஜி பாதுகாப்பு பதிலளிப்பாளராகப் இன்றே ஆகுங்கள்.



எங்களை பின்தொடருங்கள்
@SGSECUREOFFICIAL